

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة لتاريخ ٢٠٢٦/٧/١٠ الموافق ٢٥ المحرم ١٤٤٨ هـ

الحثُّ عَلَى أَدَاءِ رَوَاتِبِ الْفَرَائِضِ وَنَوَافِلِ الصَّلَوَاتِ

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغِيثُهُ وَنَشْكُرُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَتُوبُ إِلَيْهِ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَلَا مِثِيلَ وَلَا ضِدَّ وَلَا نِدَّ لَهُ. وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَعَظِيمَنَا وَقَائِدَنَا وَقِرَّةَ أَعْيُنِنَا مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولَهُ وَصَفِيَّهُ وَحَبِيبَهُ، مَنْ بَعَثَهُ اللَّهُ رَحْمَةً لِلْعَالَمِينَ هَادِيًا وَمُبَشِّرًا وَنَذِيرًا، صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى كُلِّ رَسُولٍ أَرْسَلَهُ.

أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْقَدِيرِ فَاتَّقُوهُ.

قَالَ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ

تُفْلِحُونَ ﴿٧٧﴾

أَمَرَنَا اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى بِعِبَادَتِهِ وَطَاعَتِهِ وَقَدْ سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَفْضَلِ الْأَعْمَالِ فَقَالَ الصَّلَاةُ لَوْ قُتِلَتْ هِيَ وَهِيَ أَوَّلُ مَا يُسْأَلُ الْعَبْدُ عَنْهُ مِنَ الْفَرَائِضِ الْعَمَلِيَّةِ وَذَلِكَ بَعْدَ سُؤَالِهِ عَنِ الْإِيمَانِ بِاللَّهِ وَرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَقَدْ فَرَضَ اللَّهُ عَلَيْنَا خَمْسَ صَلَوَاتٍ فَمَنْ آدَاهَا كَمَا أَمَرَ اللَّهُ تَعَالَى كَانَتْ لَهُ نُورًا وَبُرْهَانًا يَوْمَ الْقِيَامَةِ.

Esclaves de *Allah*, je vous recommande ainsi qu'à moi-même de faire preuve de piété à l'égard de *Allah Al-`Aliyy, Al-Qadir*, craignez-Le, *Allah ta`ala* dit ce qui signifie : « **Ô vous qui avez cru, inclinez-vous, prosternez-vous et adorez votre Seigneur. Et faites le bien, puissiez-vous réussir.** » *Allah tabaraka wata`ala* nous a ordonné de L'adorer et de Lui obéir. Le Prophète ﷺ a été interrogé au sujet de la meilleure des œuvres et il a répondu ce qui signifie : « **La prière accomplie dans son temps.** »

La prière sera la première pratique obligatoire sur laquelle l'esclave sera interrogé et ceci, après avoir été interrogé sur la croyance en *Allah* et en Son Messager ﷺ. *Allah* nous a en effet ordonné d'accomplir cinq prières. Ainsi, celui qui accomplit la prière comme *Allah ta`ala* lui a ordonné de l'accomplir, elle sera une lumière et une preuve en sa faveur au Jour du jugement.

فَالصَّلَاةُ إِخْوَةٌ الْإِيمَانِ وَالْإِسْلَامِ أَحْسَنُ مَا قَصَدَهُ الْمَرْءُ فِي كُلِّ مَهْمٍّ وَأَوْلَى مَا قَامَ بِهِ عِنْدَ كُلِّ خَطْبٍ مُدْلِهِمْ .. خُضُوعٌ وَخُشُوعٌ وَافْتِقَارٌ وَاضْطِرَارٌ .. دُعَاءٌ وَتَنَاءٌ وَتَحْمِيدٌ وَتَمَجِيدٌ وَتَدَلُّلٌ لِلَّهِ الْعَلِيِّ الْحَمِيدِ، وَقَدْ جَعَلَهَا اللَّهُ فُرْقَةً لِلْعُيُونِ وَمَفْزَعًا لِلْمَحْزُونِ فَكَانَ رَسُولُ الْهُدَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حَزَبَهُ أَيُّ نَابِهِ وَالْمَّ بِهِ أَمْرٌ شَدِيدٌ وَفِي رِوَايَةٍ حَزَنَهُ أَمْرٌ يَفْزَعُ إِلَى الصَّلَاةِ وَكَانَ يُنَادِي أَرْحَنَا بِالصَّلَاةِ يَا بِلَالُ، فَكَانَتْ سُرُورَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهَنَاءَةً قَلْبِهِ وَسَعَادَةً فُؤَادِهِ فَقَدْ قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ وَجُعِلَتْ فُرْقَةً عَيْنِي فِي الصَّلَاةِ اهـ^٢

Mes frères de foi et d'islam, la prière est la meilleure des choses à laquelle la personne a recours quand elle fait face à quelque chose d'important. C'est la première chose qu'elle accomplit lors de toute épreuve qui s'abat sur elle. C'est une soumission, une crainte, une expression du besoin envers *Allah* et un recours à Lui. Elle est constituée d'invocations, de louanges, de remerciements, de glorifications, de soumission à *Allah*, *Al-`Aliyy Al-Hamid*. *Allah* a fait de la prière une cause de réjouissance et un refuge pour ceux qui ont du chagrin. Quand le Messager de la bonne guidée ﷺ était préoccupé par l'annonce d'une nouvelle importante – et dans une autre version quand quelque chose l'attristait – il s'en remettait à la prière et interpellait *Bilal* ce qui signifie : « **Ô Bilal, soulage-nous par la prière !** » c'est-à-dire : appelle à la prière. La prière faisait la joie du Prophète ﷺ, elle était le plaisir de son cœur et faisait son bonheur. En effet, le Prophète ﷺ disait [rapporté par *Ahmad, An-Naçā`iyy* et *Al-Bayhaqiyy*] ce qui signifie : « **Mon grand plaisir a été placé dans la prière.** »

وَقَدْ رَغَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسُنَنِ وَنَوَافِلِ زِيَادَةٍ عَلَى مَا قَرَضَ اللَّهُ مِنَ الصَّلَوَاتِ الْحَمْسِ كَمَا رَوَى الْبُخَارِيُّ مَثَلًا عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ رَكَعَاتٍ رُكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ وَرُكْعَتَيْنِ بَعْدَهَا وَرُكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ فِي بَيْتِهِ وَرُكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ فِي بَيْتِهِ وَرُكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ اهـ وَفِي رِوَايَةٍ وَرُكْعَتَيْنِ بَعْدَ الْجُمُعَةِ، وَفِي رِوَايَةٍ عِنْدَ غَيْرِهِ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ.

Le Messager ﷺ a incité à accomplir des prières *sunnah* – recommandées – et *naflah* – surrogatoires –, en plus des cinq prières que *Allah* nous a ordonnées de faire. Ceci est rapporté par exemple par *Al-Boukhariyy* de *Ibnou `Oumar*, que *Allah* les agrée tous les deux. *Ibnou `Oumar* disait : « *J'ai retenu du Messager de Allah qu'il faisait dix rak`ah : deux avant le dhohr et deux après, deux après le Maghrib chez lui et deux après le `ichā` chez lui et deux avant le soubh.* » Dans une autre version : « *Et deux rak`ah après la prière du vendredi* » et dans d'autres versions : « *Quatre avant le dhohr.* »

وَإِنَّمَا كَانَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي رَوَاتِبَ الْفَرَايِضِ فِي بَيْتِهِ لِأَنَّهُ كَمَا وَرَدَ فِي الْحَدِيثِ أَفْضَلُ الصَّلَاةِ صَلَاةُ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلَّا الْمَكْتُوبَةَ اهـ وَعَنْ أُمِّ حَبِيبَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رُكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ بُنِيَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِي الْجَنَّةِ اهـ وَعَنْهَا أَيْضًا

^٢ أخرجه أحمد والنسائي والبيهقي.

^١ رواه البخاري.

^٢ رواه مسلم.

مَنْ صَلَّى أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعًا بَعْدَهَا حَرَّمَ اللَّهُ لَحْمَهُ عَلَى النَّارِ اه١ وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ العَصْرِ أَرْبَعًا اه٢ أَلَا تُحِبُّ أَنْ أَخْبِيَ الْمُسْلِمَ أَنْ يَنَالَكَ دُعَاءُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

Le Prophète ﷺ n'accomplissait les *rawatib* – les prières recommandées associées aux prières obligatoires – que chez lui, car cela est conforme à ce qu'il est parvenu dans le *hadith* [rapporté *Al-Boukhariyy*] ce qui signifie : « **La meilleure des prières est celle que l'on accomplit chez soi, en dehors des prières obligatoires.** » Et d'après 'Oummou *Habibah*, la mère des croyants, que *Allah* l'agrée, elle disait : « *J'ai entendu le Messenger de Allah ﷺ dire* ce qui signifie : « **Celui qui accomplit douze rak'ah en un jour et une nuit, il lui sera construit, grâce à elles, une résidence au Paradis.** » Elle rapporte également du Prophète ﷺ ce qui signifie : « **Celui qui accomplit quatre rak'ah avant le *dhouhr* et quatre après, Allah interdit au feu de consommer sa chair.** » Et d'après le fils de 'Oumar que *Allah* les agrée tous les deux, il a dit : « *Le Messenger de Allah ﷺ a dit* ce qui signifie : « **Que Allah fasse miséricorde à celui qui accomplit quatre rak'ah avant le *asr*.** » N'aimerais-tu pas, mon frère en Islam, profiter de l'invocation du Messenger ?!

وَأَمَّا سُنَّةُ الصُّبْحِ فَتَأْمَلُ كَمْ يَحْضُلُ مِنَ الْخَيْرِ بِفِعْلِهَا فَقَدْ رَوَى مُسْلِمٌ عَنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا اه٣ لَوْ قِيلَ لِلوَاحِدِ مِنَّا مَا تَقُولُ لَوْ أَنِّي أُخْبِرُكَ بِمَا يَفْعَلُهُ يَكُونُ لَكَ عَشْرٌ مَا فِي هَذِهِ الدُّنْيَا لَقَالَ نَعَمْ مُنْذَفِعًا مُقْبِلًا فَكَيْفَ بِعَمَلٍ ثَوَابُهُ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَاللَّهُ إِنَّهُ لَخَيْرٌ عَظِيمٌ.

Quant à la prière recommandée qui est faite dans le temps du *soubh*, médite sur le grand bien qui peut t'arriver en l'accomplissant. En effet, *Mousslim* a rapporté du Prophète ﷺ qu'il a dit ce qui signifie : « **Les deux rak'ah de l'aube sont meilleures que le bas-monde et ce qu'il contient.** » Si l'on disait à l'un d'entre nous : « *Qu'en dis-tu si je t'informe d'une chose telle qu'en la faisant, tu peux gagner un dixième de ce que ce bas-monde contient ?* » Il répondrait immédiatement : « *oui !* » avec enthousiasme. Alors que dire d'un acte dont la récompense vaut mieux que de posséder le bas-monde et tout ce qu'il contient ? Par *Allah*, c'est un bien éminent !

وَأَمَّا صَلَاةُ اللَّيْلِ إِخْوَةَ الْإِيمَانِ فَتِلْكَ وَاللَّهُ غَنِيمَةٌ كُبْرَى، كَيْفَ لَا وَقَدْ سَأَلَ رَجُلٌ حَبِيبَنَا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا عَمِلْتُهُ دَخَلْتُ الْجَنَّةَ فَقَالَ عَلَيْهِ السَّلَامُ أَطْعِمِ الطَّعَامَ وَصِلِ الْأَرْحَامَ وَصَلِّ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُ الْجَنَّةَ بِسَلَامٍ اه٤ وَرَوَى مُسْلِمٌ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَفْضَلُ الصَّلَاةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلَاةُ اللَّيْلِ اه٥

Concernant les prières de nuit, mes frères de foi, il s'agit, par *Allah*, d'un butin majeur. Comment en serait-il autrement, alors qu'un homme avait interrogé notre bien-aimé

^١ رواه أحمد في مسنده.

^٢ رواه ابن حبان في صحيحه.

Mouhammad ﷺ, et lui avait dit : « Ô Messager de Allah, indique-moi un acte tel que si je le fais, j'entrerai au Paradis. » le Messager ﷺ lui avait répondu ce qui signifie : « **Partage ta nourriture avec les gens, entretiens les relations avec tes proches parents, accomplis la prière pendant la nuit pendant que les gens sont endormis, tu entreras au Paradis en paix.** » Et Mouslim a rapporté que le Messager de Allah ﷺ a dit ce qui signifie : « **La meilleure des prières après les prières obligatoires sont les prières que l'on accomplit la nuit.** »

فَفِي اللَّيْلِ تَصْفُو الْقُلُوبَ .. فِي اللَّيْلِ تَكُونُ أَقْرَبَ إِلَى الْإِخْلَاصِ .. فِي اللَّيْلِ تَنْزِلُ الْبَرَكَاتُ وَتُسْتَجَابُ الدَّعَوَاتُ. وَقَدْ وَعَدَ اللَّهُ تَعَالَى عِبَادَهُ الْمُتَّقِينَ بِجَنَّاتٍ وَعُيُونٍ وَمَدَحَهُمْ فَقَالَ عَزَّ مِنْ قَائِلٍ ﴿إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ ﴿١٧﴾ ءَأَخَذِينَ مَا ءَأْتَاهُمْ رَبُّهُمْ إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَلِكَ مُحْسِنِينَ ﴿١٨﴾ كَانُوا قَلِيلًا مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ ﴿١٧﴾ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ ﴿١٨﴾ ءِئِنِّي وَاللَّهِ .. صَلَاةُ اللَّيْلِ أَنَسُ الْأَنْبِيَاءِ وَالصَّالِحِينَ وَسَلَوَىٰ عِبَادِ اللَّهِ الْمُتَّقِينَ تُنَوِّرُ الْوُجُوهُ وَتُسَكِّنُ الْقُلُوبَ، وَقَدْ قِيلَ مَنْ كَثُرَتْ صَلَاتُهُ فِي اللَّيْلِ حَسَنَ وَجْهُهُ فِي النَّهَارِ.

Durant la nuit, les cœurs sont purs... Pendant la nuit, les cœurs sont plus proches de la sincérité... Pendant la nuit, les bénédictions descendent et les invocations sont exaucées... Allah ta'ala a promis à Ses esclaves croyants des jardins du Paradis et des sources et Il a fait leur éloge. Ainsi, Allah ta'ala dit ce qui signifie : « **Les pieux seront dans des jardins du Paradis, parmi des sources. Ils prendront de ce que leur Seigneur leur a accordé. Certes, ils étaient auparavant bienfaisants, ils dormaient peu la nuit [pour prier] et à la fin de la nuit, peu avant l'aube, ils se levaient pour faire la prière**⁹. » Oui par Allah... Les prières de nuit sont une quiétude et un recueillement pour les prophètes et les vertueux, une source de repos pour les adorateurs qui craignent Allah. Les prières de nuit éclairent les visages et apaisent les cœurs. Il a été dit que celui qui accomplit beaucoup de prières la nuit, son visage s'embellit le jour.

وَكَانَتْ صَلَاةُ سَيِّدِنَا أَحْمَدَ بْنِ حَنْبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي اللَّيْلِ ثَلَاثِمِائَةَ رَكْعَةٍ وَحِينَمَا اشْتَدَّ عَلَيْهِ الْأَذَى وَالْمَرَضُ كَانَ يُصَلِّي مِائَةً وَخَمْسِينَ رَكْعَةً فِي اللَّيْلَةِ. أَيْنَ نَحْنُ مِنْ هَؤُلَاءِ يَا إِخْوَةَ الْإِيمَانِ .. هَلَّا سَأَلْتَ نَفْسَكَ أَحْيَى فِيمَ تَصْرِفُ أَوْقَاتَكَ .. وَبِمَا تُمِضِي لَيْالِيكَ .. سَلْ نَفْسَكَ فِيمَ ذَهَابُ الْعُمُرِ وَالْأَنْفَاسِ .. وَاحْسِرَةَ عَلَى وَقْتِ مَضَى فِي غَيْرِ طَاعَةِ رَبِّ الْوَرَى .. وَاحْسِرَةَ عَلَى الْأَيَّامِ وَالشُّهُورِ وَالسِّنِينَ.

Notre maître Ahmad Ibnou Hanbal, que Allah l'agrée, priaient pendant la nuit 300 rak'ah, et lorsque la nuisance des gens et la maladie étaient devenues très difficiles à supporter, il n'avait plus accompli que 150 rak'ah pendant ses nuits. Où en est-on par rapport à ces gens-là, mes frères de foi ? Tu ne te demandes pas, mon frère, à quoi tu passes ton temps et ta vie ? À quoi tu passes tes nuits ? Interroge-toi, dans quoi se sont écoulés le temps qu'a duré ta vie et chacun de tes souffles ? Quelle tristesse qu'un instant se soit écoulé sans l'avoir occupé dans

⁹ سورة الذاريات / ١٥-١٧.

⁹ Certains savants ont dit que les versets 17 et 18 signifient qu'ils priaient la nuit et qu'ils retardaient la demande de pardon pour leurs péchés jusqu'à la fin de la nuit, avant l'aube).

l'obéissance au Seigneur des mondes ! Alors quelle tristesse si ce sont des jours !.. des mois !.. des années !!

وَمِنَ التَّوَافِلِ الْعَظِيمَةِ أَيضًا وَهِيَ مِنْ صَلَاةِ اللَّيْلِ صَلَاةُ الْوَيْتْرِ وَقَدْ رَعَّبَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَتَّ عَلَيْهَا وَكَانَ يُوَاطِبُ عَلَيْهَا فَقَدْ وَرَدَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ يَا أَهْلَ الْقُرْآنِ أَوْتِرُوا فَإِنَّ اللَّهَ وَتَرِيحُ الْوَيْتْرِ أَهٌ وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وَتَرًا أَهٌ

Parmi les prières *nafilah* – surrogatoires – qui sont éminentes et qui font partie des prières de nuit, il y a la prière du *witr*. Le Messager de *Allah* ﷺ a fortement incité à l'accomplir et il persévérait à la faire. Il a été rapporté du Prophète ﷺ qu'il a dit ce qui signifie : « **Ô vous les gens qui récitez le *Qour'an*, faites la prière du *witr*, car certes, *Allah* n'a pas d'associé et Il agrée ce qui est fait en nombre impair.** » D'après le fils de *^Oumar* que *Allah* les agrée tous les deux, le Prophète ﷺ a dit ce qui signifie : « **Faites en sorte d'accomplir votre dernière prière de nuit avec un nombre impair de *rak^ah*.** »

وَمِنَ التَّوَافِلِ الْعَظِيمَةِ صَلَاةُ الضُّحَى وَقَدْ رَعَّبَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَحِيحِ مُسْلِمٍ عَنْ أَبِي ذَرٍّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُصْبِحُ عَلَى كُلِّ سُلَامَى وَهِيَ الْمَفَاصِلُ فِي الْجِسْمِ وَهِيَ ثَلَاثِمِائَةٍ وَسِتُّونَ مَفْصَلًا مِنْ أَحَدِكُمْ صَدَقَةٌ فَكُلُّ تَسْبِيحَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَحْمِيدَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَهْلِيلَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَكْبِيرَةٍ صَدَقَةٌ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ وَنَهْيٌ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ وَيُجْزَى مِنْ ذَلِكَ كُلِّهِ رَكْعَتَانِ يَرَكَعُهُمَا مِنَ الضُّحَى أَهٌ وَذَلِكَ أَيُّ الرَّكْعَتَانِ أَقَلُّ صَلَاةِ الضُّحَى وَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى أَرْبَعًا وَيَزِيدُ مَا شَاءَ اللَّهُ أَهٌ

Parmi les prières *nafilah* – surrogatoires – qui sont éminentes il y a la prière de la matinée – *ad-douha* –, que le Messager ﷺ a incité d'accomplir, il y a ce qui figure dans le *Sahih* de *Mousslim* avec une chaîne remontant jusqu'à *Abou Dharr*, que le Messager de *Allah* ﷺ a dit ce qui signifie : « **Chaque matin, chaque articulation du corps – et elles sont au nombre de 360 – requiert une aumône. Chaque parole « *Soubhana l-Lah* » vaut une aumône, chaque parole « *Al-hamdou lil-Lah* » vaut une aumône, chaque parole « *La 'ilaha 'il-la l-Lah* » vaut une aumône et chaque parole « *Allahou 'akbar* » vaut une aumône. Ordonner le bien vaut une aumône, interdire le mal vaut une aumône et ce qui peut remplacer tout cela, ce sont deux *rak^ah* que la personne accomplit dans le temps du *douha*.** » En effet, deux *rak^ah* sont le moins que l'on puisse accomplir en tant que prière du *douha*, dans la matinée. *^A'ichah*, que *Allah* l'agrée a dit : « **Le Messager de *Allah* accomplissait la prière du *douha* en quatre *rak^ah* et il ajoutait à cela autant qu'il voulait.** » [rapporté par *Mousslim*]

¹⁰ رواه الترمذي وغيره.

¹¹ متفق عليه.

¹² رواه مسلم.

فَانظُرْ أَخِي الْمُسْلِمَ إِلَى فِعْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .. انظُرْ إِلَى فِعْلِ أَصْحَابِهِ .. انظُرْ إِلَى فِعْلِ الصَّالِحِينَ وَتَأَسَّ بِهِمْ وَانْهَجْ نَهَجَهُمْ لَا تَتْرُكْ خَصْلَةً مِنْ هَذِهِ الْخِصَالِ إِلَّا وَقَدْ فَعَلْتَهَا وَلَوْ لِمَرَّةٍ وَاحِدَةٍ عَلَى الْأَقَلِّ حَتَّى تَنَالَ مِنْ بَرَكَتِهَا وَتَدْخُلَ تَحْتَ دَعْوَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَمُنَ دَعَا لَهُمُ الرَّسُولُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ بِالرَّحْمَةِ.

Observe bien mon frère musulman comment agissait le Messager de *Allah* ﷺ, observe bien comment agissaient ses compagnons, regarde comment faisaient les vertueux, prends exemple sur eux et suis leur voie sans délaissier un seul des actes qui les caractérisaient. Accomplis-les ne serait-ce qu'une seule fois au moins, afin d'obtenir une part de ces bénédictions et d'être concerné par l'invocation que le Messager de *Allah* ﷺ a faite en faveur de ceux pour qui il a demandé *alayhi s-salatou was-salam* la miséricorde.

Ayant tenu mes propos, je demande que *Allah* me pardonne ainsi qu'à vous-mêmes.

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ.

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَعَالِ التَّيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ الْأَيْمَةِ الْمُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيَّ وَأَحْمَدَ وَعَنِ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ أَمَا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقُوهُ.

واعلموا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرٍ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^{١٣}. اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ﴾^{١٤} يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَى وَمَا هُمْ بِسُكَرَى وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ﴾^{١٥}، اللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاعْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اعْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ عَلَّمْنَا مَا جَهِلْنَا وَذَكَّرْنَا مَا نَسِينَا وَزِدْنَا عِلْمًا اللَّهُمَّ أَوْزِعْنَا أَنْ نَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيْنَا وَأَنْ نَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنَا بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرَ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَعَامِنِ رَوْعَاتِنَا وَاكْفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرِيرِيَّ رَحِمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا حَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَثْبِيْكُمْ وَاشْكُرُوهُ يَزِدْكُمْ وَاسْتَغْفِرْ لَهُ يُغْفِرْ لَكُمْ وَاتَّقُوهُ يُجْعَلْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.

^{١٣} سورة الاحزاب / ٥٦.

^{١٤} سورة الحج / ١-٢.